

ஆக்சிஸ் வங்கி ஃபாஸ்டேக் - விதிமுறைகள் மற்றும்

1. வாடிக்கையாளர் வங்கியால் அனுப்பப்பட்ட OTP ஐ சரிபார்க்கும் நோக்கில் உள்ளீடு செய்வது, வாடிக்கையாளர் வங்கியின் ஃபாஸ்டேக் தயாரிப்பைப் பெற கோரியுள்ளார் என்று குறிக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார் மற்றும் குறிப்பிடப்பட்ட சேவையை வழங்குவதற்காக வங்கிக்கு தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல் போன்றவற்றின் மூலம் வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள அனுமதிக்கிறார்.
2. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், வங்கியால் காலந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வைப்பு வாடிக்கையாளர் கணக்கில் "குறைந்தபட்சத் தொகை" நிலைமையில் வைத்திருக்கப்பட வேண்டும், மற்றும் பாதுகாப்பு வைப்பு குறைந்தபட்சத் தொகையை கீழே செல்லாது என்பதை வாடிக்கையாளர் உறுதிசெய்கிறார். வாடிக்கையாளர் தனது தேர்ந்தெடுத்த ரீச்சார்ஜ் முறையின் அடிப்படையில் ரீச்சார்ஜ் கட்டணங்களை ஏற்றுக்கொள்கிறார். இந்த கட்டணங்கள் வங்கி காலந்தோறும் மாற்றக்கூடியவை.
3. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஆக்சிஸ் வங்கி அல்லது டால் பிளாசா எந்தவிதமான ஃபாஸ்டேக் உடலியல் சேதத்திற்கும் பொறுப்பேற்காது, மேலும் ஃபாஸ்டேக்கிற்கு ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது இழப்புக்கும் முழுமையான பொறுப்பேற்றுக் கொள்ளும் பொறுப்பு வாடிக்கையாளருக்கு மட்டுமே உள்ளது.
4. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஆக்சிஸ் வங்கி அல்லது டால் பிளாசா எந்தவிதமான ஃபாஸ்டேக் உடலியல் சேதத்திற்கும் பொறுப்பேற்காது, மேலும் ஃபாஸ்டேக்கிற்கு ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது இழப்புக்கும் முழுமையான பொறுப்பேற்றுக் கொள்ளும் பொறுப்பு வாடிக்கையாளருக்கு மட்டுமே உள்ளது.
5. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், வாடிக்கையாளரின் வாலெட் நெகட்டிவ் இருப்பில் சென்றுவிட்டால் அல்லது ஆக்சிஸ் வங்கி நிர்ணயித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பின்பற்றாவிட்டால், ஃபாஸ்டேக்-ஐ ஹாட்லிஸ்டிவ் சேர்ப்பதில் ஆக்சிஸ் வங்கி-க்கு முழுமையான உரிமையும் அதிகாரமும் இருப்பதாக.
6. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஃபாஸ்டேக் வாலெட்டில் உள்ள பணமொத்தம் பரிவர்த்தனை நாள் முதல் நெகட்டிவ் நிலைமையில் இருக்கக்கூடாது.
7. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஃபாஸ்டேக் வாலெட் நெகட்டிவ் நிலைமையில் இருந்தால், வங்கி அந்த தொகையை பாதுகாப்பு வைப்பில் இருந்து மீட்டெடுக்கலாம். நெகட்டிவ் நிலைமை பாதுகாப்பு வைப்பைத் தாண்டினால், மீதமுள்ள நிலுவை தொகை வாடிக்கையாளர் வங்கி

வைத்துள்ள பிற நிதிகள், வைப்புகள் அல்லது கணக்குகளிலிருந்து மீட்டெடுக்கப்படும்.

8. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், அவரது கணக்கில் உள்ள இருப்பு பாதுகாப்பு வைப்பாகக் கருதப்படமுடியாது மற்றும் அதை ஆக்சிஸ் வங்கி அல்லது வேறு எந்த வங்கி/நிதி நிறுவனத்திலிருந்து பெறப்படும் கடன் அல்லது பிற சேவைகளுக்காக பாதுகாப்பாக ஒப்படைக்கவோ/பரிசீலிக்கவோ முடியாது.
9. ஃபாஸ்டேக் வெளியீட்டு தேதியிலிருந்து 5 ஆண்டுகள் செல்லுபடியாகும். ஆனால், 5 ஆண்டுகள் முடிவடைந்தபோது வங்கி தானாக அதை மேலும் 5 ஆண்டுகள் புதுப்பிக்கும். வாடிக்கையாளர் இந்த தானாக புதுப்பிப்பை ஏற்கிறார் மற்றும் இந்த வசதியை நிறுத்த வேண்டியிருந்தால், ஃபாஸ்டேக்-ஐ மூட அல்லது மாற்ற வங்கியை அணுகுவார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
10. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஒருமுறை வாடிக்கையாளரின் வாலெட் ரீசார்ஜ் செய்யப்பட்ட பிறகு, அந்த தொகையை வாலெட்டிலிருந்து பிடிக்க முடியாது, குறிப்பிட்ட வாலெட் மூடும் போது மட்டுமே, ஆக்சிஸ் வங்கி-க்கு கட்டணங்கள்/கமிஷன்/செலவுகள் மீட்டெடுக்கப்படும் பட்சத்தில். வாலெட்டில் நிலுவையில் உள்ள தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு மாற்றப்படும். வங்கி பணம் வழங்காது.
11. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார் மற்றும் உறுதிப்படுத்துகிறார், ஆக்சிஸ் வங்கி ஃபாஸ்டேக்-க்கு விண்ணப்பிப்பதன் மூலம், வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் பயன்பாட்டின் காரணமாக அல்லது அதுடன் தொடர்புபட்ட எந்தவொரு வழக்கு, கோரிக்கை, நடவடிக்கை, செலவுகள், நஷ்டம், தீர்ப்பு, சமரசத்தில் செலுத்திய தொகைகள் மற்றும் செலவுகள் (சட்ட வக்கீல்கள் கட்டணங்கள் உள்ளிட்டவை) போன்ற அனைத்திலிருந்தும் ஆக்சிஸ் வங்கி மற்றும் அதன் அதிகாரிகளை காப்பாற்ற ஒப்புக்கொள்கிறார். மேலும், வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் பயன்படுத்த வங்கி வழங்கும் வாலெட் கணக்கு மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளால் ஏற்படும் எந்தவொரு நஷ்டத்திற்கும் ஆக்சிஸ் வங்கி மற்றும் அதன் அதிகாரிகளை காப்பாற்ற ஒப்புக்கொள்கிறார்.
12. இங்கு ஆக்சிஸ் வங்கி வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், ஆக்சிஸ் வங்கி நிர்ணயித்த தொடர்புடைய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி இருக்கும். ஆக்சிஸ் வங்கி, முன்னறிவிப்பு இல்லாமல் அல்லது எந்த காரணமும் கூறாமலேயே, அனைத்து விதிமுறைகளையும் அல்லது அவற்றில் ஏதையாவது மாற்றக்கூடிய முழுமையான உரிமையை தன் தனிப்பட்ட தீர்மானத்தில் பாதுகாக்கிறது.
13. இங்கு வழங்கப்படும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், காலக்கெடுவழியாக வெளியிடப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்கள் மற்றும்

விதிமுறைகள், மற்றும் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிற சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

14. ஃபாஸ்டேக், ஹைவேவில் கலந்து கொண்ட டோல் பிளாசாக்களில் ETC லேன் வழியாக தொடர்புடைய அதிகாரிகள் கோரப்படும் டோல் கட்டணங்களைச் செலுத்த பயன்படுத்தப்படலாம். வாலெட்டில் ஏற்றிய தொகைக்கு ஆக்சிஸ் வங்கி எந்த வட்டியும் வழங்காது.
15. ஃபாஸ்டேக், ஹைவேவில் கலந்து கொண்ட டோல் பிளாசாக்களில் ETC லேன் வழியாக தொடர்புடைய அதிகாரிகள் கோரப்படும் டோல் கட்டணங்களைச் செலுத்த பயன்படுத்தப்படலாம். வாலெட்டில் ஏற்றிய தொகைக்கு ஆக்சிஸ் வங்கி எந்த வட்டியும் வழங்காது.
16. ஃபாஸ்டேக் இழந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால், வாடிக்கையாளர் உள்ளூர் காவல்துறையிடம் புகார் பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஆக்சிஸ் வங்கி கோரியால் காவல் புகார் பிரதி வழங்க முடியும். வாடிக்கையாளர் உடனடியாக தொலைபேசியில் Customer Care-க்கு இழப்பு/திருட்டை அறிவிக்க வேண்டும். Customer Care, சரியான சரிபார்ப்பின் பிறகு, ஃபாஸ்டேக்-ஐ ஹாட்லிஸ்ட் செய்யும்/ரத்து செய்யும்/நிலையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யும் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வசதிகளையும் வேலைநேரங்களில் செயல்படுத்தும், மேலும் இதனால் ஏற்படும் அசௌகரியத்திற்கு வாடிக்கையாளர் மீது பொறுப்பு ஏற்படாது. வாடிக்கையாளர் கவனிக்க வேண்டியது, ஃபாஸ்டேக் இழந்ததாக அல்லது திருடப்பட்டதாக தகவல் வந்த பிறகு அது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக இரண்டாக வெட்டி, தவறான பயன்பாட்டைத் தடுக்கும் முன் கவனம் செலுத்த வேண்டும். ஃபாஸ்டேக் பாதுகாப்புக்கு வாடிக்கையாளர் பொறுப்பேற்கிறார் மற்றும் அதை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஃபாஸ்டேக் இழந்ததாக/திருட்டு தகவல் அளிக்கப்படும் வரை, அதற்கான அனைத்து கட்டணங்களுக்கும் வாடிக்கையாளர் பொறுப்பேற்கிறார். ஆக்சிஸ் வங்கி மேலே குறிப்பிட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படவில்லை என்று தீர்மானித்தால், இழந்த அல்லது திருட்டு ஃபாஸ்டேக்-க்கு உள்ள நிதி பொறுப்பே வாடிக்கையாளரின் மீதேயே இருக்கும்.
17. வாலெட்டில் நெகட்டிவ் பாக்கி இருந்தால், ஃபாஸ்டேக் ஹாட்லிஸ்டில் சேர்க்கப்படும், மற்றும் அதே ஃபாஸ்டேக் எந்த டோல் பிளாசாவிலும் ஏற்கப்படாது.
18. ஃபாஸ்டேக்-ஐ மூடும் போது, கூட்டு டோல் மற்றும்/அல்லது பார்கிங் தொடர்புடைய அனைத்து நிலுவை பரிவர்த்தனைகள், அவை அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டுள்ளனவா இல்லையா, மற்றும் மூடலுக்குப் பிறகு ஏற்பட்ட எந்தவொரு பரிவர்த்தனைகளின் தொகையும் உடனடியாக வாடிக்கையாளர் மூலம் கட்டவேண்டியதாகும்.
19. வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொறுப்பேற்கிறார், இதற்குப் பின்வரும் விதிகள் தவிர.

வாடிக்கையாளர் கலந்து கொண்ட டோல் பிளாசாவில் ஃபாஸ்டேக் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், பரிவர்த்தனை தொகையை ஃபாஸ்டேக் கணக்கில் இருந்து குறைக்க ஆக்சிஸ் வங்கி-க்கு அதிகாரம் வழங்குகிறார். வாடிக்கையாளர் தனிப்பட்ட பரிவர்த்தனை அல்லது பரிவர்த்தனைகளின் தொடரின் மூலம் ஃபாஸ்டேக் கணக்கில் உள்ள தொகையை மீறக் கூடாது. இருப்பினும், ஒரு பரிவர்த்தனை கணக்கில் உள்ள இருப்பைத் தாண்டினால், அந்த பரிவர்த்தனை தொகைக்கு முழுமையான பொறுப்பே வாடிக்கையாளருக்கு இருக்கும். ஆக்சிஸ் வங்கி எந்தவொரு நெகட்டிவ் பாக்கிக்கும் வாடிக்கையாளரை பில் செய்யும் உரிமையையும் வைத்துள்ளது. வாடிக்கையாளர் நெகட்டிவ் பாக்கிக்கு உடனடியாக ஆக்சிஸ் வங்கி-க்கு கட்ட ஏற்கிறார். மேலும், வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் மூலம் ஒரு அல்லது அதற்கு மேற்பட்ட நெகட்டிவ் பாக்கிகளை உருவாக்கினால், ஃபாஸ்டேக்-ஐ ரத்து செய்ய ஆக்சிஸ் வங்கி உரிமை வைத்துள்ளது.

20. ஆக்சிஸ் வங்கி-க்கு ஃபாஸ்டேக்-இல் வழங்கப்படும் விதிமுறைகள், அம்சங்கள் மற்றும் நன்மைகளை மாற்ற அல்லது கூடுதல் செய்ய முழுமையான உரிமை உண்டு. ஃபாஸ்டேக்-இல் உள்ள இருப்பு, அனைத்து பரிவர்த்தனைகள்/கட்டணங்கள் மற்றும் திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் உள்ள மற்ற அனைத்து கடமைகளுக்கும் பயன்படுத்தப்படவேண்டும். ஆக்சிஸ் வங்கி, திருத்தப்பட்ட விதிமுறைகளை வங்கி இணையதளத்தில் வெளியிட்டு அறிவிக்கும். வாடிக்கையாளர், வங்கி இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட திருத்தங்களையும் உட்பட விதிமுறைகளை பரிசீலிப்பதில் பொறுப்பேற்கிறார் மற்றும் ஃபாஸ்டேக் பயன்படுத்த தொடர்வதன் மூலம் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாக கருதப்படுவர்.
21. வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் விண்ணப்பிக்கப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை தானாக பயன்படுத்துகிறாராக உறுதிப்படுத்துகிறார், மற்றும் அந்த வாகனத்தால் செய்யப்பட்ட டோல் பரிவர்த்தனை தொகை வாடிக்கையாளரின் வாலெட்டிலிருந்து கழிக்கப்படலாம்.
22. வாடிக்கையாளர் இதன் மாற்றம் கூடாது என்பதை ஒப்புக்கொள்கிறார் மற்றும் இது வாடிக்கையாளர் சொந்தமான மேலே குறிப்பிடப்பட்ட வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
23. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார், விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடி RFID ஃபாஸ்டேக் வழங்கப்படலாம் அல்லது கைமுறை மூலம் வழங்கப்படலாம். வாடிக்கையாளர் ஃபாஸ்டேக் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட பதிவு எண்ணுடைய வாகனத்தில் மட்டும் நிறுவப்பட்டுள்ளதாக உறுதிசெய்ய வேண்டும். வாடிக்கையாளர் டோல் பரிவர்த்தனைகளால் ஏற்படும் எந்தவொரு பொறுப்பும் தனது மீது இருப்பதாக உறுதிசெய்கிறார். ஃபாஸ்டேக் நிறுவும் செயல்முறை முழுமையாக புரிந்துள்ளதாக வாடிக்கையாளர் உறுதிசெய்கிறார் மற்றும் ஃபாஸ்டேக் சேதம் அல்லது தவறான நிறுவலுக்கான அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்கிறார்.

24. வாடிக்கையாளர் வங்கி வழங்கிய ஆன்லைன் போர்டல் மூலம் வாலெட் பரிவர்த்தனைகளை அணுக முடியும் என்பதை அறிவார். வாடிக்கையாளர் பரிவர்த்தனை செய்யப்பட்ட 3 நாட்களுக்கு உள்ளே வாலெட் பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட எந்தவொரு சிக்கலையும் அறிவிக்க ஒப்புக்கொள்கிறார். எந்தவொரு முரண்பாடும் அறிவிக்கப்படாவிட்டால், வங்கி அந்த வாலெட் பரிவர்த்தனை வாடிக்கையாளருக்கு ஏற்றதாகும் என்றும், எதிர்பாராத பிரச்சனைகள் இல்லை என்றும் கருதும். வாடிக்கையாளர் தனது வாலெட்டில் தெரியாத பரிவர்த்தனைகளை கண்டால், அதை 3 நாட்களுக்குள் வாடிக்கையாளர் சேவை மேசைக்குக் குறிப்பிட வேண்டும். சரியான சரிபார்ப்புக்குப் பிறகு, வங்கி அந்த தொகையை டோல் பிளாசாவிடமிருந்து மீட்டெடுக்கும்..
25. வங்கி, குறிப்பிடப்பட்ட PAN விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாடிக்கையாளரிடம் ஏற்கனவே உள்ள உறவுகள் கண்டறியப்பட்டால், வாடிக்கையாளர் ஐடியை ஒருங்கிணைத்து KYC நிலையை புதுப்பிக்கும் உரிமையை பாதுகாக்கிறது.
26. வங்கியில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக, ஃபாஸ்டேக் வழங்குவதற்காக வங்கி தனது தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தும். வாடிக்கையாளருக்கு பாதுகாப்பு வைப்பும் முதல் ரீச்சார்ஜ் கட்டணமும் தானாக கணக்கில் இருந்து கழிக்கப்படும் வசதி கிடைக்கிறது..
27. வங்கியில் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்காக, வங்கி வெளியீட்டு நேரத்தில் வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப தானாகக் கழிப்புச் வசதியையும் வழங்குகிறது. 'குறைந்தபட்ச எல்லை' என்பது வாலெட் இருப்பு அந்த அளவுக்கு சென்றால் வாலெட்டை மீண்டும் ரீச்சார்ஜ் செய்யும் தொகை ஆகும். 'அதிகபட்ச எல்லை' என்பது வாலெட் இருப்பு குறைந்தபட்ச எல்லையை அடைந்த ஒவ்வொரு முறையும் ஏற்றப்படும் தொகை ஆகும். வாடிக்கையாளர், கடைசியாக புதுப்பிக்கப்பட்ட தானாகக் கழிப்பு பழைய அறிவுறுத்தல்களை ஃபாஸ்டேக்-இன் வாலெட்டுக்கு மேலெழுதுவதாக உறுதிப்படுத்துகிறார்.
28. வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்: குறைந்த KYC வாலெட்டிற்கான மாதாந்திர ரீச்சார்ஜ் வரம்பு, அது முழு KYC ஆக மாற்றப்படும் வரை வாழ்நாள் முழுவதும் பொருந்தும். மேலும், குறைந்த KYC நிலையில் இருந்து முழு KYC ஆக மாற்றப்படாதிருந்தாலும், அந்த வாலெட்டில் கிரெடிட் ஃப்ரீஸ் நடைமுறையில் இருக்காது.
29. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க வங்கி தனது சேவை வழங்குநர்கள் மற்றும் அங்கீகார பெற்ற விற்பனையாளர்களுடன் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டியிருக்கும். இந்த நிலைகளில், எந்த தனிப்பட்ட தகவலையும் பகிர்வதற்கு முன்னர், அந்த சேவை வழங்குநர்கள் மற்றும் அங்கீகார பெற்ற விற்பனையாளர்கள் சரியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை வங்கி உறுதிசெய்யும் மற்றும் அவர்கள் ரகசிய நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.

30. வங்கி, வாடிக்கையாளர் தகவல்களை கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள், மோசடி தடுப்பு மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள், அடையாள/முகவரி சரிபார்ப்பு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்தலாம். இவை வாடிக்கையாளர் தகவல்களை பதிவுசெய்து பயன்படுத்தக்கூடும் மற்றும் கடன் கண்காணிப்பு, மோசடி மற்றும் பணம் கழுவல் தடுப்பு நோக்கங்களுக்காக அல்லது சட்டவிரோத செயல்களுக்கு மற்ற நிறுவனங்களுக்கு பகிரக்கூடும்.

31. ஃபாஸ்டேக்-க்கு பின்வரும் கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படும்:

குறிச்சீட்டு வழங்கும் கட்டணம் (ஒருமுறை)	₹100/- (வரிகள் உட்பட)
மறுவழங்கல் கட்டணம்	₹100/- (வரிகள் உட்பட)
பாதுகாப்பு வைப்புத்தொகை *	₹200/- வாகன வகை 4 (கார், ஜீப் மற்றும் வேன்)
குறைந்தபட்ச ரீசார்ஜ் *	₹100/- வாகன வகை 4 (கார், ஜீப் மற்றும் வேன்)

* மற்ற வாகனங்களுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் தொகை மற்றும் பாதுகாப்பு வைப்புத் தொகை வாகன வகை அளவுக்கேற்ப மாறுபடும்.

32. ஆக்சிஸ் வங்கி தங்களின் டிஜிட்டல் சேனல்களை அணுகுவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ எந்தவொரு கட்டணங்களையும் விதிக்காது. வங்கியால் வழங்கப்படும் எந்தவொரு டிஜிட்டல் தளத்திலும் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் அபாயம், பொறுப்பு மற்றும் கடமை தொடர்பான பின்வரும் விதிமுறைகளை ஒப்புக்கொள்கிறார்.

33. வாடிக்கையாளர் தனது லாகின் சான்றுகள், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், சாதனங்கள் மற்றும் இணைய இணைப்பின் பாதுகாப்பையும் ரகசியத்தையும் பராமரிப்பதில் பொறுப்பேற்க வேண்டும். வாடிக்கையாளரின் புறநிலை காரணமாக ஏற்பட்ட எந்தவொரு அனுமதியற்ற அணுகல் அல்லது தவறான பயன்பாடும் வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

34. வங்கி, வாடிக்கையாளர் தனது சான்றுகள், OTP, PIN, கடவுச்சொற்கள் அல்லது பிற ரகசிய தகவல்களை வங்கியின் வழிமுறைகள் அல்லது அறிவுரைகளுக்கு முரணாக பகிர்வதால் ஏற்பட்ட பிஷிங், விசிங், மெல்வேர் தாக்குதல், சாதன சேதம் அல்லது மூன்றாம் தரப்புத் மோசடி போன்ற நஷ்டங்களுக்கு பொறுப்பானதாக இருக்காது.

35. வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், சாதனம், லாகின் சான்றுகள், PIN, கடவுச்சொற்கள் மற்றும் OTP-க்களின் பாதுகாப்புக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். இந்த தகவல்களை பகிர்வதால் அல்லது பாதிப்பதால் ஏற்படும் எந்தவொரு அனுமதியற்ற பரிவர்த்தனையும் முழுக்க வாடிக்கையாளரின் பொறுப்பாகும்.

36. தயவுசெய்து ஆக்சிஸ் வங்கி-இன் குறை புகார் தீர்வு கொள்கையைப் பார்க்கவும்.